

INDEPENDANT CANDIDATE

1940

Serial No.

30

N. RAMAN . 8939324309

வரிசை எண்:

TAMILNADU MAKKAL NALVAZHUU PERIYAKKAM

04 - CHENNAI CENTRAL PARLIAMENTARY CONSTITUENCY
(LOKSABHA)

REGISTER FOR MAINTENANCE OF DAY TO DAY ACCOUNTS OF
ELECTION EXPENDITURE BY CONTESTING CANDIDATES

தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் அன்றாடச் செலவு குறித்த
கணக்குகளை வைத்து வருவதற்கான பதிவேடு

Signature of the District Election Officer.

Collector of.....District.

மாவட்டத் தேர்தல் அதிகாரியின் கையொப்பம்,

.....மாவட்ட ஆட்சித் தலைவர்.

மு. க.

தேர்தல் நடத்தும் அலுவலர்
4-மதுரை சென்னை மாநகராட்சி தொகுதி &
மக்கள் அட்டை துறை துறை
பெருநகர் சென்னை மாநகராட்சி

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/நிகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + திரியுமையாக உள்ளது)	Name and address of payee வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent கேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபர்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிடின் ஒன்றின் விலை							
	<u>Sub Total</u>		<u>B/F</u>	<u>52,132/-</u>						
12-04-24	To Staff welfare Bill no GF 5013 Shelva Sweta TNR			112/-	Sowmya Sneetha TNR	053 12-04-24	NRAMAN CANDIDATE	-	-	-
12-04-24	To Staff welfare			100/-	NRAMAN	054 12-04-24	- do -	-	-	-
	<u>Sub Total</u>		<u>C/F</u>	<u>52,344/-</u>						

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/Event செலவு செய்யப்பட்ட நாள்திகழ்வு	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) தொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + திடுவையாக உள்ளது)	Name and address of payee தொகை வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசிடு எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிட் ஒன்றின் விலை							
	<u>Sub Total</u>	<u>BIF</u>		<u>52344/-</u>						
13.04.24	To Fuel Expenses Bill No. 21313124040 3293 Bharat Petroleum Bank TNR			200/-	Bharat Petroleum TNR	055 13.04.24	NRAMAN GANDI DATE	-	-	-
13.04.24	To Staff welfare Bill no. 194057 Hotel Raga Bahar Ambattur			70/-	Hotel Raga Bahar Ambattur	056 13.04.24	do-	-	-	-
13.04.24	To Staff welfare			170/-	NRAMAN	057 13.04.24	do-	-	-	-
	<u>Sub Total</u>	<u>CHF</u>		<u>52784/-</u>						

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட நாள்/பெயர்	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளித்த அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிடின் ஒன்றின் விலை							
	<u>Sub Total</u>		BIF	52784/-						
14-04-24	To Fuel Expenses Bill No. Apr. 870624 Lapthagiri Indian Oil TNA		100/-	52784/-	Lapthagiri Indian Oil TNA	058 14-04-24	N RAMAN CANDIDATE	—	—	—
14-04-24	To Staff welfare etc		370/-	370/-	N RAMAN	059 14-04-24	-di-	—	—	—
	<u>Sub Total</u>		CHF	<u>53254/-</u>						

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/event செலவு செய்யப்பட்ட திகதி/பெயர்	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent செலவு/அவருடைய வேட்பாளர் செய்த தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளிக்கப்பட்ட செலவுத் தொகை (அந்த அரசியல் கட்சியின் பெயர்)	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்பரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிட்டின் ஒன்றின் விலை							
	<u>Sub Total</u>		BIF	53254/-						
15-04-24	To Fuel Expenses at Millard Road Jagedeesan Enterprise Bharat Petroleum Tank			200/-	Jagedeesan Enterprise Bharat Petroleum Tank	0601 15-04-24	NRAMAN CANDIDATE	-		
15-04-24	To Staff welfare			245/-	NRAMAN	061 15-04-24	-	-		
	<u>Sub Total</u>		CF	53699/-						

1	2			3	4	5	6	7	8	9
Rate of expenditure செலவு செய்யப்பட்ட தொகை	Nature of expenditure செலவின் தன்மை			Total Amount in Rupees (paid + outstanding) மொத்த செலவு தொகை ரூபாயில் (செலுத்தப்பட்டது + நிலுவையாக உள்ளது)	Name and address of payee வழங்கியவரின் பெயரும் முகவரியும்	Bill No. / Voucher No. and date பட்டி எண்/ ரசீது எண் மற்றும் நாள்	Amount incurred/authorized by candidate or his election agent வேட்பாளர் செய்த செலவு/அவருடைய தேர்தல் முகவருக்கு அனுமதி அளிக்கப்பட்ட செலவு	Amount incurred/authorized by political party and name of political party அரசியல் கட்சி செய்த செலவு மற்றும் அக்கட்சியில் அதிகாரமளித்த அரசியல் கட்சியின் பெயர்	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address) செலவு செய்த/செலவு செய்ய அதிகாரமளித்த நபரின்/சங்கத்தின்/அமைப்பின்/ ஏதேனும் இருப்பின் பெயர் (முழுப் பெயரையும் முகவரியையும் குறிப்பிடுக)	Remarks, if any குறிப்புரை (ஏதேனும் இருப்பின்)
	Description விளக்கம்	Qty. அளவு	Rate per unit யூனிட் ஒன்றின் விலை							
	<u>Rs Total</u>			53699/-						
16-04-24	To Stamp paper Print out etc			135/-	N RAMAN	062 16-04-24	N RAMAN CANDIDATE	—	—	—
16-04-24	To Staff welfare etc			65/-	N RAMAN	063 16-04-24	edu-	—	—	—
	<u>Rs Total</u>			<u>53899/-</u>						

EXPENDITURE OBSERVER
04-Chennai Central Parliamentary
Constituency

1	2			3	4	5	6	7	8	9
Date of expenditure/Event	Nature of expenditure			Total Amount in Rupees (paid + outstanding)	Name and address of payee	Bill No. / Voucher No. and date	Amount incurred/authorized by candidate or his election agent	Amount incurred/authorized by political party and name of political party	Amount incurred/authorized by other individual/ association/body/any other (mention full Name and Address)	Remarks, if any
தேயிப்பு/விவரம்	பெயர்			மொத்த ரூபாய் தொகை (பெறிய/அனுப்பிய/உள்ளது)	பெயர்/முகவரி	பில்/வசூல் எண்/தேதி	கандிடேட்/அனுப்பிய தொகை	அரசியல் கட்சி செலவு	பெயர்/முகவரி/அரசியல் கட்சி	குறிப்புகள் (இருப்பின்)
Description	Qty	Rate per unit								
விவரம்	அளவு	ஒன்றின் விலை								
	<u>Sub Total</u>	DIF		53899/-						
17-04-24	To Netlog Public - Doc writing etc			500/-	NRAMAN	064 17-04-24	NRAMAN CANDIDATE	-	-	-
17-04-24	To Fuel Expenses Bill no. 10417 20101 HP Petrol Pump Vanagaram, Chennai			200/-	HP Petrol Pump Vanagaram Chennai	065 17-04-24	-do-	-	-	-
17-04-24	To Staff welfare etc			200/-	NRAMAN	066 17-04-24	-do-	-	-	-
17-04-24	To Audio Video Campaign uploaded for Advt. Expd			2696/-	NRAMAN	067 17-04-24	-do-	-	-	-
	<u>Sub Total</u>	CIF		57,495/-						

N. Ramana
Signature of Candidate

ASSISTANT EXPENDITURE OBSERVER
04-Chennai Central Parliamentary Constituency

20
ASSISTANT EXPENDITURE OBSERVER
04-Chennai Central Parliamentary Constituency

ASSISTANT EXPENDITURE OBSERVER (HQ)
04-Chennai Central Parliamentary Constituency

No. M...

PART-13.

Receipt வாவுகள்		Payment செலுத்தப்பட்ட தொகை					Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person to whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் கொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்திழியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணையின் 2ம் நெடும்திழியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
2	3	4	5	6	7	8	9	10
Sub Total	51/-	60,000/-	8 VRS Total		BIF	52132/-	7868/-	
			053 12/4/24	Amalans Sweets TNR	To Staff welfare cl	112/-	7756/-	
			054 12/4/24	ARAMAN	To Staff welfare cl	100/-	7656/-	
Sub Total	cl/-	60,000/-		Sub Total cl/-		52344/-	7656/-	

Receipt வரவுகள்		Payment செலுத்தப்பட்ட தொகை					Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் கொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணையின் 7ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணையின் 2ம் நெடும்பத்தியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
2	3	4	5	6	7	8	9	10
<u>Sub Total</u>	BIF	60,000/-	<u>Rs Total</u>		BIF	52344/-	7656/-	
			055 13.09.24	Bharat Petroleum Tm	To Fuel Exp	200/-	7456/-	
			056 13.09.24	Hotel Raja Phavan Am. Sutta	To Staff Welfare	70/-	7386/-	
			057 13.04.24	NRAMAN	To Staff Welfare	170/-	7216/-	
<u>Sub Total</u>	eIF	60,000/-	<u>Rs Total</u>		eIF	52784/-	7216/-	

Receipt வரவுகள்		Payment செலுத்தப்பட்ட தொகை					Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)
Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No, and Date பட்டி. எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்குமே மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் ரொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணைமையின் 7ம் நெடும்திட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணைமையின் 2ம் நெடும்திட்டியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
2	3	4	5	6	7	8	9	10
<u>Srs Total</u>	BIF	60,800/-	<u>Srs Total</u>		BIF	5284/-	7216/-	
			058 14/1/24	Shapthagiri Indian oil TMC	To Fuel Exp an	600/-	7116/-	
			059 14-04/24	MRAMAN	To Staff welfare an	370/-	6746/-	
<u>Srs Total</u>	CF	60,800/-	<u>Srs Total</u>		CF	53254/-	6746/-	

Receipt வரவுகள்			Payment செலுதரப்பட்ட தொகை				Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)	
Date தாள்	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபர்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி. எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் ரொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அளவுகளிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணைவின் 7ம் நெடும்தலையில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணைவின் 2ம் நெடும்தலையில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
	<u>₹ 6746/-</u>	BIF	60,000/-	<u>₹ 60</u> 15/9/24	Jagadesan Enterprises Bhanu Petrol Tran	To Fuel Expenses du	200/-	6546/-	
				<u>061</u> 15/9/24	NRAMAN	To Staff Welfare du	245/-	6301/-	
	<u>₹ Total</u>	CIF	<u>10,000/-</u>		<u>₹ Total</u>	CIF	<u>53254/-</u>	<u>6301/-</u>	

Date திகதி	Receipt வரவுகள்			Payment செலுத்தப்பட்ட தொகை			Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)	
	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் கொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணைபின் 7ம் நெடும்திட்டியில் குறிப்பிடப்பட்டுள்ள யாதொரு செலவு மற்றும் பகுதி-A அட்டவணைபின் 2ம் நெடும்திட்டியில் குறிப்பிடப்படாத யாதொரு செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
	<u>Sub Total</u>	BIF	60,000/-	<u>Sub Total</u>		BIF	53699/-	6301/-	
				062	NRAMAN	To Stamp Paper	135/-	6166/-	
				16/4/24		Printout			
				063	NRAMAN	To Staff Welfare etc	65/-	6101/-	
				16/4/24					
	<u>Sub Total</u>	CIF	60,000/-	<u>Sub Total</u>		CIF	53899/-	6101/-	

Receipt வரவுகள்		Payment செலுத்தப்பட்ட தொகை					Balance Amount எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இடப்பின்)	
Date திகதி	Name and address of person/party/association/body/any other from whom the amount received தொகை பெறப்பட்ட நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/பிற அமைப்புகளின் பெயர் மற்றும் முகவரி	Receipt No. ரசீது எண்	Amount தொகை	Bill No./Voucher No. and Date பட்டி எண்/ரசீது எண் மற்றும் நாள்	Name of Payee and Address தொகை செலுத்தியவரின் பெயர் மற்றும் முகவரி	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை	Places at which or person with whom the balance is kept (if cash is kept at more than one place/persons, mention name and balance available) எஞ்சியுள்ள தொகை எந்தெந்த இடங்களில் அல்லது எந்தெந்த நபரிடம் உள்ளது என்பது (ஒன்றுக்கும் மேற்பட்ட இடத்தில்/நபர்களிடம் கொக்கம் ஏதேனும் இருந்தால் அவர்களின் பெயர் மற்றும் அவர்களிடம் எஞ்சியுள்ள தொகை ஆகியவற்றைக் குறிப்பிடவும்)	Any expense mentioned in column 7 of this table and not mentioned in column 2 of table of Part-A should be clarified here. இந்த அட்டவணைபின் 7ம் நெடுமத்தியில் குறிப்பிடப்படாத செலவு மற்றும் பகுதி-A அட்டவணைபின் 2ம் நெடுமத்தியில் குறிப்பிடப்படாத செலவு பற்றி, இங்கு விளக்கம் அளிக்க வேண்டும்.
1	2	3	4	5	6	7	8	9	10
	<u>Rs Total</u>	115	60,000/-	<u>Rs Total</u>			53899/-	6101/-	
				064 17-04-24	NRAMAN	To Notary Public - Sec - city at	500/-	500/-	
				065 17-04-24	MR P. K. S. S. S. Bunk Kangaram	To Fuel Expenses at	200/-	5400/-	
				066 17-04-24	NRAMAN	To Staff Welfare at	200/-	5200/-	
				067 17-04-24	NRAMAN	To Audio Video Programs - Advt Exp	2698/-	2505/-	
	<u>Sub Total</u>		<u>Expend</u>		<u>In Total</u>		<u>57499/-</u>	<u>2505/-</u>	

Signature of Candidate
N Name

ASSISTANT
EXPENDITURE OBSERVER
04-Chennai Central Parliamentary
Constituency

52
ASSISTANT
EXPENDITURE OBSERVER
04-Chennai Central Parliamentary
Constituency

ASSISTANT
EXPENDITURE OBSERVER (HQ)
04-Chennai Central Parliamentary
Constituency

PART C

Deposit வைப்புத் தொகை		Payment செலுத்தப்பட்ட தொகை					Balance எஞ்சியுள்ள தொகை	Remarks, if any குறிப்புகள் (ஏதேனும் இருப்பின்)	
	Name and address of person/party/association/body/any other from whom the amount received/deposited in Bank யாரிடமிருந்து தொகை பெறப்பட்டதோ அந்த நபரின்/அரசியல் கட்சியின்/சங்கத்தின்/அமைப்பின்/யாதொரு அமைப்பின் பெயர் மற்றும் முகவரி எந்த வங்கியில் தொகை வைப்போடு செய்யப்பட்டதோ அந்த வங்கியின் பெயர் மற்றும் முகவரி	Cash/Cheque No., Bank name and Branch வங்கியின் மற்றும் வங்கிக் கிளையின் பெயர், பிராக்கம்/காசோலை எண்	Amount தொகை	Cheque No. காசோலை எண்	Name of payee தொகை செலுத்தியவரின் பெயர்	Nature of Expenditure செலவின் தன்மை	Amount தொகை		
1	2	3	4	5	6	7	8	9	10
	<u>Sub Total</u>	BIF	4800/-	<u>Sub Total</u>		BIF	4550/-	250/-	
2042	NO Transactions	BIF	4800/-	NO Transactions		BIF	4550/-	250/-	
2042	NO Transactions	BIF	4800/-	NO Transactions		BIF	4550/-	250/-	
4042	NO Transactions	BIF	4800/-	NO Transactions		BIF	4550/-	250/-	
5042	NO Transactions	BIF	4800/-	NO Transactions		BIF	4550/-	250/-	
6042	NO Transactions	BIF	4800/-	NO Transactions		BIF	4550/-	250/-	
7042	NO Transactions	BIF	4800/-	NO Transactions		BIF	4550/-	250/-	
	<u>Sub Total</u>		<u>4800/-</u>	<u>Sub Total</u>		<u>4550/-</u>	<u>250/-</u>		

Rama
Signature of Candidate

M. S. S.
ASSISTANT EXPENDITURE OBSERVER
04-Chennai Central Parliamentary Constituency

[Signature]
ASSISTANT EXPENDITURE OBSERVER
04-Chennai Central Parliamentary Constituency

M. S. S.
ASSISTANT EXPENDITURE OBSERVER (HQ)
04-Chennai Central Parliamentary Constituency